



தகவல்

அரிமை உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 12840/B/19

திரு இரா ரெங்கராஜ் பாலாண்டார்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு இரா ரெங்கராஜ் பாலாண்டார் மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி ஜெய்சித்ரா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 07.08.2019 தேதியிட்ட மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் 01.04.2014 முதல் 30.07.2019 வரை இலுப்பூர் வட்டாட்சியரக வட்டாட்சியர், தலைமை சர்வேயர், வருவாய் ஆய்வாளர் பெயர், ஊழியர் ஆகியோரின் கைபேசி எண் பற்றிய தகவல்கள் தொடர்பாக புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 06.09.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 28.10.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தகவல் வழங்கப்படவில்லை என்றும், தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, 28.10.2020 தேதியிட்ட வழங்கப்பட்ட தகவலின் நகல் மற்றும் மனுதாரர்

கையெழுத்திட்டு பெற்றுக் கொண்ட ஒப்புக்கை அட்டையின் நகல் ஆகியவற்றை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பரிசீலனை செய்கையில், மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு வழங்கப்பட்டது என்பதை ஆணையம் பதிவு செய்து, இந்நேர்வில் பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்துகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 12840/B/19

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

திரு இரா ரெங்கராஜ் பாலாண்டார்,
கள்ளர் தெரு, வெங்கங்குடி பள்ளிவிடை அஞ்சல்,
மணச்சநல்லூர் தாலுக்கா,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

Copy to: File
SCPA-06.11.20